

ஸ்ரீ:

246/22

ஸ்ரீ வரவரமுனி வம்ச தீபிகா.



தொகுத்தது:

கோமடம் A. R. லெக்ஷ்மணய்யங்கார்.



அச்சிடப்பட்டது

மதுரை, ஹரிஸமய திவாகரம் பிரஸ்.

1956.

ஸ்ரீ:

ஸ்ரீமதேராமாதுஜாய நம:

ஸ்ரீமத்வரவரமுநயே நம:

## ஸ்ரீபாண்டிய மதுரா வைஷ்ணவ ப்ரபாவம்.

—\*○\*—

( ஸ்ரீ மணவாளமாமுனி வாழ்க்கை வரலாறு —  
ஓர் ஆராய்ச்சி நூல் அநுபந்தம் )

ஸ்ரீ மணவாள மாமுனிகளான எதிந்த்ரப்ரவணர் திருவவதரித்த ஸ்ரீ வைஷ்ணவ ஸமூகத்து வைபவப் பிரசார முதலாவது புத்தகமாக, 1896(௧௮96) ஸ்ரீ. உ. வே. வி. துவரிமான் ஸ்ரீநிவாசய்யங்கார் ஸ்வாமி எம். ஏ. இயற்றி, வெகு ஜனங்களுக்கு இனாமாகத் தந்தருளிய நூலே, ஸ்ரீ பாண்டிய மதுரா வைஷ்ணவ ப்ரபாவமாகும்.

இதனை பூர்த்திசெய்யும்படி புராதன முறிகள் முதலானதுகளைக் கொடுத்துதவிய பெரியோர்களில், தல்லாகுளம் ஸ்ரீ உ. வே. வி. ஞானபிரான் சக்கிரவர்த்தி அய்யங்கார் ஸ்வாமி ஒருவராவர்.

ஷை தார்மிகரின் ப்ரபௌத்திரரும், மதுரை ஸ்ரீராமகிருஷ்ண டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் ஸ்தாபகரும் டைரெக்டருமான ஸ்ரீலக்ஷ்மீநாராயணையங்கார் ஸ்வாமி யுடைய பொருளுதவியால், ஸ்ரீவரவரமுனி பூர்வாச்சரம், வம்ச தீபிகா க்ரந்தத்தை முக்ய ஆதாரமாய்க்கொண்டு, இப்புத்தகம் ஸ்ரீ பாண்டிய மதுரா வைஷ்ணவ வைபவப் பிரசார இரண்டாம் வெளியீடாக, குந்திநகர் வாஸம், கோமடம் அ. ரா. லக்ஷ்மணையங்காரால்,

மதுரை ஹரிஸமய திவாகரம் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப் பெற்றது.

ஸ்ரீ மன்மத(௧௮96) ஐப்பசி (மூலம்) கல்யப்தம் 5056-(௧௮96),  
இங்கிலீஷ் 1955.

### i. முக்கிய விஷயங்கள் :—

முகவுரை அருளியவர்: மதுரை காலேஜ் தமிழ்  
லெக்சரர், ஸ்ரீ உ. வே. ஸ்ரீராமாயணப்ரவீண R. நரலிம்  
ஹாச்சாரி ஸ்வாமி, எம். ஏ. ஆனர்ஸ்.

- I. ஸ்ரீவரவாமுநி (பூர்வாச்சரம) வம்சதீபிகா க்ரந்தம்.
- II. ஷெ க்ரந்தம் தந்தருளிய ஸ்ரீ ப. திருவேங்கட  
மையங்காரின் சொற்பொழிவு.
- III. ஷெ பழம் பிரதிகளைப் பெற்றுக்கொண்ட  
கோமடம் அ. ரா. லக்ஷ்மணையங்கார் குறிப்புகள்.

### ii. ஜாஸ்தி விபரங்கள் :—

I-ன் தோடர்ச்சி—வம்ச தீபிகாக்கிரந்த அட்டவணை.

### பொதுத் தனியன்கள்.

நூல்.

1. மதுரையம்பதி ஸ்ரீ வல்லப தேவபாண்டிய மகா  
ராஜாபரதத்வ நிர்ணயம் தெரிந்துகொள்ள வேண்டி,  
ராஜ்யபாரத்தை ஆதித்யமிச்சரனிடம் ஒப்புவித்து, வடதேச  
யாத்ரையானது.

2. கோதாவரி செல்லூர் ஸ்ரீ வைஷ்ணவப் பிரபா  
வங்களைக் கேட்டு, அச்செல்லூர் திவ்யதேசம் சென்று,  
விசிஷ்டாத்வைத சித்தாந்த வைபவங்களைச் சிரவணஞ்  
செய்தது.

3. ஸ்ரீ வைஷ்ணவ தீபமான ஸ்ரீதராத்வரிகளிடம்  
பஞ்ச சமஸ்காரம் பெற்று, அவரை ஆச்சாரியராகக்

கொண்டு, அவர் ஸமூக சிரேஷ்டர்களுடன் ஸ்ரீ பாண்டிய நாட்டு மதுரைக்கெழுந்தருளும்படி ப்ரார்த்தித்தது.

4. ஷை ராஜா வருகைக்கு முன்னதாக ஸ்ரீதராத் வரிகளிடம் பஞ்ச சமஸ்காரம் பெற்று சிஷ்யராயிருந்த செல்வநம்பியைக் காட்டி, அவரை புரோஹிதராய்ப் பாவித்து, ஸ்ரீ பாண்டிய மதுரைக்கு அழைத்துக்கொண்டு போகும்படி நியமனமானது.

5. ஸ்ரீ செல்வநம்பிகள் சரித்ர ஸங்க்ரஹம்.

6. தசகோத்ர ஸ்ரீ வைஷ்ணவத் தலைவர்கள் பதின் மர், தம் பரிகாரங்களுடன் ஸ்ரீ பாண்டிய மதுரை வைஷ்ணவர்களானது.

7. செல்லூர் ஸ்வாமிகளின் திருநாமங்களும், வந்த வகையும்.

8. ஷையார் குடிப்பெயர்கள்.

9. தசகோத்ர ஸ்ரீவைஷ்ணவ மூலபுருஷர்களின் பிரபாவங்கள்.

10. ஆழ்வார்களில் பெரியவரான பெரியாழ்வார் பரதத்வநிர்ணயம் செய்தது.

11. கோமடம் ஸ்ரீதராத்வரிகளென்ற விஷ்ணு லோகப் பிரதாயகருக்கும், கங்காதீரமிருந்து இருபதி னாயிரம் சிஷ்யகோஷ்டியுடன் உக்ரமான மதவாதத்திற்கு வந்த சிவசித்தன் என்ற வீரசைவப் பிராமணனுக்கும் நடந்த கம்பீரப் போர் முழக்கமும், சிவசித்தன் முறியடிக்கப்பட்டு ஸ்ரீ வைஷ்ணவ தாஸனானதும், மற்றதும்.

12. முதல் ஸ்ரீதராத்வரிகளின் பின் பரம்பரைகள்.

13. உடையவர் 74 லிம்மாஸனாதிபதிகளை நியமித்தது.

14. உடையவர் தனியன்.

15. இரண்டாம் ஸ்ரீதராத்வரி புத்திரர் கோமடத் தாழ்வாரென்ற விஷ்ணுசித்தரின் பின் பரம்பரைத்தனியன் களும், மற்ற விவரங்களும், ஸ்ரீ மணவாள மாமுனிகள் பூர்வாச்சரமத்துச் சிறிய தகப்பனார் ஸ்ரீ நரலிம்மாத்வரித் தனியனும், அவர் புத்திரர் சுதர்சனாச்சாரி தனியனும்.

16. ஸ்ரீ மணவாள மாமுனிகளின் பூர்வாச்சரம மறு மான் ஆத்ரேய கோத்ரம், ஸ்ரீ சடகோபாச்சாரியார் விஷய மும், ஷே சுதர்சனாச்சாரியார் புத்ரர் பராங்குசாத்வரி என்ற பராங்குச ஜீயர் விஷயமும்.

17. ஸ்ரீ மணவாள மாமுனிகள் நேர்வார் சக்கிரமும், அடுத்த வார்சுக் கிரமமும், பரம்பரை தனியன்களும்.

18. பூர்த்தி அடையாளம்.

II-ன் தோடர்ச்சி: பழம் கைப்பிரதிகள் கீடைத்த வகை :

1. 1940(ஸ்) கிடைத்த பெரியநம்பி ஸ்ரீசுதர்சனாச்சாரி கைப்பிரதி விபரம்.

2. 1953(ஸ்) கிடைத்த பெரியநம்பி ஸ்ரீ சாமு வையங்கார் என்ற நரலிம்மய்யங்கார் ஸ்வாமி கைப்பிரதி விபரம்.

### III-ன் தோடர்ச்சி: குறிப்புரைகள் :—

1. கோதாவரிச் செல்லூர் இருப்பு.
2. செல்லூர் தசகோத்திர ஸ்ரீ வைஷ்ணவர்களின் தாய்ப்பாஷை தமிழே.
3. ஸ்ரீரங்கம் முதலாவது கைப்பிரதி விஷயம்.
4. திருவரங்கம் இரண்டாம் கைப்பிரதி விஷயம்.
5. ஸ்ரீவரவரமுரி பூர்வாச்சரம வம்சதீபிகாக் கிரந்தத் தின் முக்யாம்ஸம்.
6. ஆதிசேடரின் திருவவதாரக்கிரமம்.

### iii. மற்ற விஷயங்கள் :—

7. 1896 வருஷப் பிரசாரத்தில் திருவரங்கம், திருப்பதி ஸ்ரீ பெரியஜீயர் மடம் பீடாதிபதிகளின் தனியன்களின் ஒற்றுமை.
8. பாலையம்பட்டி பழம் ஒலைப்புத்தக விஷயம்.
9. பாலூர் ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சாரியபுருஷ வைபவ ஸங்க்ரஹம்.

ஸ்ரீ:

## முகவுரை.



ஸ்ரீ மணவாளமாமுனி வாழ்க்கை வரலாறு என்பது இந்நூல் வெளிவந்தது அறிஞர்க்கு ஓர் அரிய விருந்தாகும். இதை வெளியிடுவதற்கு ஆவன செய்த நூலாசிரியர் ஸ்ரீமான் அ. ரா. லெக்சுமணையங்காரின் அரிய உழைப்பும் ஆராய்ச்சித்திறனும் பாராட்டுக்குரியன.

ஸ்ரீ வைஷ்ணவ சமயாசார்ய சிரேஷ்டரான ஸ்ரீ மணவாளமாமுனிவரின் குறிப்புகளும் வரலாறுகளும் அடங்கிய நூல்கள் பல இதுகாறும் வெளிவந்துள்ளன. ஏட்டுப் பிரிதிகளாயும் காசிதப் புத்தகங்களாயும் செப்பேட்டுச் சாஸனங்களாயும் உள்ள யாவற்றையும் நன்கு தேடி ஆராய்ந்து அவற்றை ஆதாரமாகக்கொண்டு, ஸ்ரீமணவாள மாமுனிகள் அவதரித்த தலம், குலம், காலம் இவற்றை முரண்பாடில்லாமல் விஷய அட்டவணை கொடுத்து அதற்கேற்ப எளிய நடையில் சரளமான தமிழில் வரலாற்று ரூபமாக வெளிவந்திருக்கிற இப்பதிப்பை இணையற்றது எனக் கூறுவது மிகையாகாது. அரிய உழைப்பும் மதிநுட்பமும் ஆர்வமும் படைத்த இவ்வாசிரியரை ஊக்கி உதவப் பிரபுக்கள் கடமைப்பட்டவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

மதுரை, }  
19—2—54. }

R. நரஸிம்மாச்சாரி,  
தமிழாசிரியர்.

முகவுரை அருளியவர்:— மதுரை காலேஜ் தமிழ் லெக்சரர் ஸ்ரீ. உ. வே. வி. ஸ்ரீராமாயணப்ரவீண, R. நரஸிம்மாச்சாரிய ஸ்வாமி, எம். ஏ. ஆனர்ஸ்.







சுவஸ்திவெக வுதிவெண யஜுவெவெகெக கீணீ  
 தாஃ! வ ஸ்ரீவதினெய்யு வுணாவெ நாராயண  
 வராயணாஃ என்று இப்படிப்பட்ட ஸ்ரீ வெவஜுவர்கள்  
 மொழாவரி ஸீவத்தில் (உ) யிருக்கிற வெஜுவர்  
 என்கிற ஸ்ரீ மூர்த்தில் எழுந்தருளியிருக்கிறார்கள் என்று  
 கேழ்விப்பட்டான். தகநுதரம் மொழாவரி ஸீவத்தி  
 லிருக்கிற வெஜுவர் என்கிற ஸ்ரீ மூர்த்துக்கு ஸ்ரீ வஜுவ  
 வானுநு சென்று அவ்விடத்தில் எழுந்தருளியிருக்கிற  
 கீணாநுவாவாளாய் புவனாமெலவாளான ஸூரிகளை  
 கீணுநு ஸீவீயித்து அடியேனுக்கு வரதகநிணயம்  
 ஸீவீக்கவேணுமென்று பூயிடிக்க, அந்த ஸூரிகளும்  
 வரகீதயயா ஸ்ரீ வஜுவவானுக்கு வெவான ஸாவூத்  
 தை வெயாயித்து, வரதகநிணயத்துக்கு ஸாயநங்  
 களான மூலங்களை வாமாக ஸீவீத்து, அவனுடைய  
 வுலீக்கு வெகீயுத்தைப் பண்ணி விசிஷ்டாவெத  
 விஜானமே வணீதாளான கீணுக்கள் வரிமு  
 ஹிக்கிறதற்கு பொய்யுமென்று அந்த விஜானத்தை  
 நம்பும்படி கீவெ செய்தருளினார்கள்.

தகநுதரம் (ந) ஸ்ரீ வஜுவவானு வரிகரங்களு  
 டன் வெஜுவர் ஸூரிகளில் வகீவராயும் புவனா  
 மெலவராயும் ஸவகதவ வுதகநாராயும் மொகீ  
 மென்கிற குடிப்பேரையுடைய வெவலிக கூவொதுவ  
 ரான ஸ்ரீபராயுரிகள் ஸஹியியில் வஹஸுவாரூ  
 களைப் பெற்றுக்கொண்டு, கொஞ்சநாள் அவ்விடத்தில்







சூத்திரபாணாஃ கௌதமீநம் சீரயவாயுரிணம் ஹஜை |  
ஜெயவலாதி ஸகீஹிதம் விஷுவயகந ரக்ஷகம் || ௨

தௌயாஃ ஹலஸஹிதம் ஸாநாராயுரிணம் ஹஜை |  
வெளஜ்யூந ஸஹஸ்யாஃஸாஃ ஸ்ரீவஹதகௌஸஹவம் || ௩

ஹரி தாநாஃ கௌதமீநம் ஹஜை ஜெயவலாதி ஸகீஹிதம் |  
சுநநாயுரிணம் வநெந ஸவகீஹிதம் சீஹொடியம் || ௪

ரெஹகாஸ்ய ஸஹிதம் மொவிநாயுரிணம் ஹஜை ||  
லிஹெஹலகீஹிதம் ஸவகீஹிதம் ஸாநாராயுரிணம் || ௫

வெளஜெய ஹலஸகீஹிதம் மொளதகீநாஃ கௌதமீநம் |  
ஹஜை | வெளஜெய ஸவலாநஜெய கௌதமீநம் ஹஜை || ௬

கௌதமீநம் ஹஜை ஸ்ரீகாஸ்ய கௌதமீநம் |  
காதிஹெஹ ஸவஹஜைதம் ஸ்ரீநிவாஸ கௌதமீநம் || ௭

ஸ்ரீபராயுரிணம் ஹஜை ஜெயவலாதி ஹஜை |  
ஸ்ரீகௌஸிக கௌதமீநம் விஷுவொக பூடியகம் ||

வெளஜெய ஸவஹஜைதம் விஷுவொக கௌதமீநம் |  
வரஹ (அ) யுரிணம் ஹஜை வரவாஹி ஹயக்ரம் || ௮

கடகெ ஸ்ரொணஸஹிதம் ஹரஹஜைகௌதமீநம் |  
ஸ்ரீராகீயுரிணம் ஹஜை கலிஹெஹநிவாரகம் || ௯

(10) இந்த கவிட்டஸூர்களையும் அவர்களைச் சேர்ந்த  
வாரிஜநங்களையும் முன்னிட்டுக்கொண்டு, பெரியாழ்வார்

3யுரெயில் கலி ஈள-வது ஆன க்ராயந ஸ்வதூத்  
 தில் வலு நிண்டியம் செய்தருளி, ஸ்வஹவாணுனுக்  
 கும் அவர் வுரொலிதராயும், பூய3 30த்ரியாயு  
 மிருக்கிற செல்வநம்பிகள் என்கிற ஸ்வதூதிண்டி  
 யாய்ருக்கும், மற்றுமுள்ள ஸ்ரீ வெஷ்வர்களுக்கும்,  
 ஸுஷோஷத்தைப் பண்ணி வைத்து, நாச்சியார் திரு  
 மாளிகை ஏற எழுந்தருளினர்.

(10க) பெரியாழ்வார் வலு நிண்டியம் ஸாதித்து  
 விசிஷ்டாஹைத லீலாஹமானது பூகாஸீக்கிற காலத்  
 தில், சிவலிதூ என்னும் ஒரு வீரசைவ ஸ்ராவணந  
 ஷதூத்ரு வேத்தாவாயிருந்து, 3யுரெயில் ஸெவ  
 3த(கூ)த்தை ஸூலீக்க வேணுமென்று நினைத்து (ருயத)  
 வீரஸெவ ஸ்ராவண சிஷ்யர்களுடன் மம்மா தீரத்தில்  
 நின்றும் 3யுரெய்க்கு வந்து, ஸ்ரீ வஹவாணுனுடைய  
 ஸடிஸ்வலில் இருக்கிற விசுசு மொஷியில், 3தூயெயா  
 நாலீ துலிசாமெந; நம்மோடு ஸாஸூங்களில் வாக்யா  
 ய-ஓ சொல்ல யார் இருக்கிறார்கள் என்று பூஸூ பண்ண,  
 கௌஸிககூ ஸிவாஃண்யாயும், மொ30 மென்கிற  
 குடிப்பேரை உடையவராயும். ஸ்ரீ வெஷ்வ3த ஸூவநா  
 யாய்ராயும், ஸ்ரீ வஹவாணுனுக்கு சூயாய்ராயும்  
 எழுந்தருளியிருக்கிற ஸ்ரீயராயுரிக்கள், அந்த சிவலிதூ  
 னைப் பார்த்து நம்மோடு வாக்யாய-ஓ சொல்லுமென்று,  
 சுயாஹ ஸ்ராவணஜீஹா என்கிற ஸூத்ரத்தைப்பற்றி  
 வாக்யாய-ஓ நடந்து, ஸ்ரீயராயுரிக்களின் ககூஜித்தது.

கூடனாரும், சிவலிங்கநாதர் (நடுத) சிவயர்களுடன் வைஷ்ணவ மதத்தில் ஈடுபட்டு, ஸ்ரீயராயுரி ஸ்ரீநிதியியில் வஸுஸம்ஸாரா஢ிகளைப் பெற்று அவன் ஸ்ரீ வெவ்வுவ ஢ாலரென்று ஢ா(ய)ஸ்யுநா஢ிம் வஹித்தான்.

ஒருக்கால் செல்வநம்பிகள் ஸ்ரீயராயுரிகள் ஸ்ரீநிதியியில் ஸ்ரீநாராயணா஢ிம் ஸேவிக்க வேணுமென்று ஢ூயயி஢்க்க, ஸ்ரீயராயுரிகளும் செல்வநம்பிகளுக்கு ஸ்ரீ஢ீ஢ீநாராயணா஢ித்தை ஸா஢ித்து, திரா஢ிம்஢ூம், ஢யம், ஢ர஢ி஢்஢ூ஢ிம் இதுகளின் ஢ய஢ி ஢ா஢ா஢ி஢்களை ஸ்ரீநாராயணா஢ித்தியில், ஸ்ரீ காண்டங்களுக்குள்ளே காட்டி அருளி஢ார்.

(ய஢) ஸ்ரீயராயுரிகளுக்கு ஸ்ரீரம்஢ராஜாயுரி என்று ஒரு குமாரர் அவதரித்தார். அந்த ஸ்ரீரம்஢ராஜாயுரிகளுக்கு 7 குமாரர்கள் அவதரித்தார்கள். அவர்களின் திருநாமங்கள் :—

ஸ்ரீ வரா஢ி஢்஢ா஢ி	(க)
ஸ்ரீ க்யு஢ாயுரி	(஢)
கெஸவா஢ா஢ி	(஢)
஢ொலி஢ி ஢ீ஢ிதர்	(஢)
஢ா஢ி஢்஢ா஢ி஢ா஢ி	(஢)
ஸ்ரீநிவாலாயுரி	(஢)
஢ாராயணா஢ி஢ா஢ி	(஢)





ஸ்ரீ வரங்குமார ஹ்யாய ஸ்ரீ ஸுநாஸுரொ  
 ஹிதஃ | ஸ்ரீ விஷ்ணுவிதஜ ஸ்ரீநாத ஸ்ரீபலெ செஷு  
 ஹ்யாயலெ || (உ)

நீலவாயுரிணம் வநெ வரங்குமார ஸுநாஸு  
 தம் | ஸவததத்ரு ஸுததத்ரு தம் ஸ்ரீ நுலிஷ க்ரவா  
 கரடி || (க)

ஸ்ரீசெஸவாயுரிணம் வநெ காவாடி சித வணு  
 கம் | நீலவாயுரிணம் ஸுத்ரும் நாராயண வராய  
 ணடி | (யந) (ச)

ஸுநாஸுரிணம் வநெ ஸ்ரீ கௌஸிக காமொ  
 ஹம் | ஸ்ரீசெஸவாயுரிணம் ஸுத்ரும் ஹயாதத க்ர  
 கரடி (ரு)

செஸவாயுரிணம் வநெ ஸுநாஸு ஸுநாதம் |  
 திரணா ஜிநாஜிநாத திரேஷ்வந விவக்ஷணடி || (சு)

கஜ்யுதாயுரிணம் வநெ செஸவாயுரி தநதம் |  
 ஸுஹஸெவஸஹம் தாரம் ஶாஷ்யகார ஶயாவடி | (எ)

இந்த கஜ்யுதாயுரிகளுக்கு ஸ்ரீ ஜீஹ்யு ஸுநாஸுரி,  
 நுலிஷ்யுரி என்று 2 குமார்கள் அவதரித்தார்கள்.

செஷு காமொரான ஸ்ரீ ஜீஹ்யு ஸுநாஸுரிகள் தனியன்.  
 ஸ்ரீஸுநாஸுரி ஶயாவாத்ரும் ஜிநாஸெவராமு ஹ்யுஷணம் |  
 கஜ்யுதாயுரிணம் ஸுத்ரும் ஸ்ரீ ஜீஹ்யு சிஹம்ஹஜெ ||



நயினார், பெரியாழ்வாரென்று 2 கு(யசு)மாரர்கள் அவ தரித்தார்கள். இந்த 2 குமாரர்களும் வாஹ்யுளாயிருக்கிற காலத்தில், நாசிராசுலாயாயர் திருநாட்டுக்கு எழுந்தருளினார். சுமாரம், அந்த 2 குமாரர்களான அழகிய மணவாளநயினார், பெரியாழ்வார், மணவாளமாமுனிகளின் உதவியுடனாகித்து சிறிய தோப்பாரான துலிஷாயுடிகளின் குமாரரான ஸுமாரம்-நாயாரார், மணவாளமாமுனிகளுக்கு உதவியுடனாகித்து மாமிநேயரான ஸங்கொவாயாயர், உதவியுடனாகித்து லிஷாயுடிகளின் திருவம்சங்களில் ஜனித்த ஸ்வாமிகள் இன்னும் அநேக மாமலதொடர்பினர்கள், இவர்கள் எல்லோரும் திருவடிகளில் சூழ்ந்தார்கள். பின் கஷ்டித்தவர்கள் நியமித்தருளினார். பெரியஜீயருடைய கஷ்டிப்பெயரில் அழகிய மணவாளநயினார் உதவியுடனாகித்து திருநாட்டில் இருந்து ஸுமாரம்-நாயாரார், பெரியஜீயர் சூழ்ந்தாருக்கு இளவரசராக எழுந்தருளியிருந்தார். அத்தால், ஜீயர்நயினாரென்று திருநாமம் ஆயிற்று. சுமாரரான பெரியாழ்வார், ஸுமாரம்-நாயாரார் திருநாட்டுக்கு (2ரு) வது திருநகரத்திரத்தில் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

(யசு) பெரியஜீயரின் உதவியுடனாகித்து மாமிநேயராயும், சூழ்ந்தவர்களும் (யஅ) கஷ்டிப்பெயரையும், பெரியஜீயரின் திருவடிகளாயும் இருக்கிற ஸங்கொவாயாயர், உதவியுடனாகித்து லிஷாயுடிகளின் திருவம்சங்களில் ஜனித்த ஸ்வாமிகள் இன்னும் அநேக மாமலதொடர்பினர்கள், இவர்கள் எல்லோரும் திருவடிகளில் சூழ்ந்தார்கள். பின் கஷ்டித்தவர்கள் நியமித்தருளினார். பெரியஜீயருடைய கஷ்டிப்பெயரில் அழகிய மணவாளநயினார் உதவியுடனாகித்து திருநாட்டில் இருந்து ஸுமாரம்-நாயாரார், பெரியஜீயர் சூழ்ந்தாருக்கு இளவரசராக எழுந்தருளியிருந்தார். அத்தால், ஜீயர்நயினாரென்று திருநாமம் ஆயிற்று. சுமாரரான பெரியாழ்வார், ஸுமாரம்-நாயாரார் திருநாட்டுக்கு (2ரு) வது திருநகரத்திரத்தில் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

லித்துக்கொண்டு, சுவொவிய நுலிஷுனை சூராயித்  
 துக்கொண்டிருந்தார். ஜீயர்நயினுடைய சக்யுஷிஸெ  
 யில், ஸுஸூ-நாசாய-ருடைய சூராயான, வராங்  
 கூஸாயரி, மூலஸூரூத்திலிருந்து ராசிராஜா  
 சாயர் என்கிற குமாரரை அடைந்த பிற்பாடு ஸநூலித்  
 துக்கொண்டு, பெரியஜீயருடைய சூலூகத்தில் எழுந்  
 தருளியிருந்தார்.

இந்த பெரியஜீயர், சூலூகத்து வராங்கூஸஜீயர்,  
 ஜீயர்நயினார் விஷயமாக, சலூஸூய துதயா சூவயா வ  
 மூயர், ஸூஸூவதீண-பீவ (யக) ஸெளஷ்யவரம் 30-நீ  
 சூம்! சூவாய-வெளசூ சீவராசீவராசியாதம், சலூ  
 சூரூம் மூணநியீம் மூரூசூரூபாசீ: || என்று தனி  
 யன் ஸூசீத்தார். இந்த வராங்கூஸஜீயர் பெரியஜீயர்  
 30-த்தில் எழுந்தருளியிருக்கிற காலத்தில், சுவொவிய  
 மடத்து ஈவது பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஸ்வாமிக்  
 சூலூகத்தில், ஜீயர்நயினார் சூரூணத்தில் சயிலு  
 மம் நேரிட்டு, சகீயூகூசூராய் எழுந்தருளியிருக்கிற  
 காலத்தில், ஸுலிஷுஷு ஸூலூகத்தில் எழுந்தருளி, அந்த  
 ஸ்வாமியைப் பார்த்து கோயிலில் பெரியஜீயர் சூலூகத்  
 தில் எழுந்தருளியிருக்கிற வராங்கூ(உய) 30-நீடரிடத்  
 தில் ஸூலூகத்தை ஸேவியுமென்று நியமிக்க, தனிப  
 30-நீடரிடத்தை ஸிரஸாக வஹித்துக்கொண்டு, கோயிலுக்கு  
 எழுந்தருளி, பெரியஜீயர் 30-த்தில் வராங்கூஸஜீயரை  
 திருவடித்தொழுது, அடியேனுக்கு ஸூலூகத்தை உவ

லெஸம் பண்ணவேணுமென்று பூயி-க்க, நீர் ஆழ்வார்  
 லிஷ்யலுக்கியை சுதிமவதம் பண்ணினவர். அத்தால்  
 உமக்கு உடையவருடைய கடாசுமில்லை. நீர் ஒருக்கால்  
 உடையவர் வஹிபிக்குப் போய்வாருமென்று நியமித்தார்.  
 சஹிபிதத்தை முன்னிட்டுக்கொண்டு, ஸ்ரீபெரும்பூதூ  
 ருக்கு எழுந்தருளி உடையவரை டிணு (உக) லிஷ்யி-  
 த்து, ஸ்ரீ லாஷ்யத்தைத் தலைக்கட்ட வேணுமென்று  
 பூயி-க்க, உடையவர் இந்த லூசியைப்பார்த்து, நீர்  
 ஆழ்வார் வஹிபிக்குப்போய், கண்ணிநுண்சிறுத்தாம்பை  
 மஹம் ஆவர்த்தி ஜபித்து, சுபராபகாவணம் பண்ணிக்  
 கொண்டு நம் வஹிபிக்கு வாருமென்று நியமிக்க, சுஹா  
 விமம் ஜீயரும் திரும்புமரிக்கு எழுந்தருளி ஆழ்வார்  
 வஹிபியில் உடையவர் நியமனப்படி சும-ஷித்து,  
 சுமஹம், ஸ்ரீபெரும்பூதூருக்கு வந்து, உடையவர்  
 வஹிபியில் சித்யவைய ராஸாரா யெழுந்தருளி  
 யிருக்கிறகாலத்தில், பெரியஜீயர்-ஃத்து வராஜ- (உஉ)ஸ  
 ஜீடர் லிஷ்யபாய-ஃ எழுந்தருளி அநேக ராயாவாழிகளை  
 வணித்து உடையவர் வஹிபிக்கு எழுந்தருள், உடை  
 யவர் வராங்குஸஜீபரை கட்டாசித்து, நம்முடைய  
 சுஹாவிமம் ஜீயருக்கு முதலில் மமவலிஷ்யத்தை  
 காலகெவத்தை பண்ணி வைத்து, சுமஹம் ஸ்ரீலாஷ்ய  
 த்தை லாஷ்யமென்று நியமித்தருளினார். வராங்குஸ  
 ஜீயரும் சிஷ்யம் பண்ணிக்கொண்டு கோயிலுக்கு எழுந்  
 தருளும்போது, சுஹாவிமம் ஜீயரை கூடவே அழைத்



தீயிம் விமதராமரூஷம் பூசாந்தம் வநெந் வராகுஸ  
 சூநிம் முணநதஹூதிம் என்று ததியநு லாடித்தார்.

வராகுஸ ஜீயரின் மதுஹஸூபூசு ததியநு.

ஸ்ரீ வராகுஸ பஜீரநம் ஸுடிஸ-தஸுதம் ஹஜெ |  
 விஸிஷ்டாஹெதவாரிணம் ஸ்ரீகௌஸிககாஹெதஹம் ||

பெரியஜீயர் சூஸூநத்துக் கெழுந்தருளின  
 ராரிநாஜ ஜீயர் ததியநு.

ஹரிநாரிவராவாப-த வடிவங்கஜி ஷ்டுடிம் |  
 ராரிநாஜ பதிம்(உசு)நெ வராகுஸசூநிவி,யடி

இந்த ஸ்வாமியின் மதுஹஸூபூசு ததியநு.

ஸ்ரீவராகுஸ வாகுத் தம் ராரிநாஜ மூரூம்  
 ஹஜெ | ஸ்ரீ கௌஸிக காஹஸ்டீம் டும் ஸ்ரீ ஸுநூர  
 வாகுஹித்யு | (க)

ராரிநாஜ மூரூரஃ வாகுத் ஸ்ரீநிவாலமூரூம்  
 ஹஜெ | ஸ்ரீகௌஸிக காஹதூஸம் ராரிநாஜ க்யவா  
 தியிடி | (க)

ஸ்ரீநிவால மூரூரஃ வாகுத் ஹட்டநாய சிஹம்  
 ஹஜெ | ராரிநாஜ க்யவாஹு ஸ்ரீ ஹாஷ்யூசூத வொ  
 ஷக்யு | (உ)

ஹட்டநாய மூரூரஃ வாகுத் ஸ்ரீநுலிஹ ஸுஹெ  
 ஸிகம் | ஸ்ரீ கௌஸிக காஹதூணம் வநெந் வெராமு,  
 ஹூஷிணயு | (ஈ)



(உ௭) ஸ்ரீ நடுவிலிஷ்ட மூரொர் வுத்ரு சலிராச  
 வரம் ஹஜெ | வுஷாஹவத்வீதம் ஸ்ரீகௌஸிக கூ  
 தொஹவ | (ச)

சலிராச மூரொர் வுத்ரு ரஜிஜாரிதரம்ஃ |  
 கௌஸிகாதா கௌஜாதம் வநெ வெராது ஹுஷ  
 ண்ட |

ரஜிஜாரிதரதநயம் ஸ்ரீஸௌஅய-ஹிமம் ஹஜெ |  
 ஸ்ரீ நடுவிலிஷ்ட க்ரவா வுத்ரு கௌஸிகாதா ஸிவா  
 ண்ட | (ஈ)

ஸ்ரீஸௌஅய-ஹி வுத்ரு தம் நடுவிலிஷ்ட  
 ஃவாஹுஹ | வெஷாஹவத்வீதம் ஸீலம் ஸுஜந  
 ஹுஷண்ட | (எ)

நாராயண மூரொர் வநெ நடுவிலிஷ்டாஹுஷ்ட நந  
 தம் | ஜிதநவெராது ஸ்வஹம் ஸீலம் ஸுமூண  
 ஹுஷண்ட | (அ)

(உஅ) சுதநாய-ஹிமம் வநெ நாராயணமூரொர்  
 ஹுத்ரு | வெஷவெஷாஹ ஸாரஜிதம் ஸீலுநர வுரொர்  
 ஹித | (ஊ)

ஸ்ரீ நடுவிலிஷ்ட மூரொர் வநெ சுதநாயாஹுஷ்ட நந  
 வுஷாஹீ ஸஹவாஹுத்ரு வரபொயி க்ரவாஹ | (ஐ)

ஸ்ரீ க்ரவாஹ-ஹிமம் வநெ ஸ்ரீ நடுவிலிஷ்ட மூரொர்  
 ஹுத்ரு | ஸ்ரீகௌஸிக கூதொஹுஷ்டம் ஸு தகூய-  
 ஹுஷண்ட | (யக)

(யஅ) பெரியஜீயர் திருவடிகளே சரணம்.  
 ஸ்ரீஸகெ ரஜிஜாரிதர மூரவெ தஃ |

II. திருவரங்கம் திருப்பதி பழம் கைப்பிரதிகள் கிடைத்த வகை :—

ஸ்ரீ ப திருவேங்கிடமையங்காருடைய சோற்பொழிவு:—

இந்தக் கைப்பிரிதி ஸ்ரீரங்கம் உ. வே பெரியநம்பிகள் பரம்பரை வம்சஸ்தாள் திருப்பேரனார், இவ்விடமிருந்து எடுத்துப்போன பழமையான (ஸ்ரீரங்கம்) ஏட்டு மூட்டைகளிலிருந்து ஷெயர் பேரனார் சீமாச்சு என்ற பெரியநம்பி ஸ்ரீ நிவாஸாச்சாரியரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது ஷெயர் நாளது நந்தன (ஸ்ரீ) மார்கழிமீ இவ்விடம் யாத வாளுக்குப் பாத்தியமான ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவில் இராப்பத்து பகல்பத்து உற்சவத்திற்கு வந்திருக்கும் போது, இவ்விடமிருந்து ஷெயர் தகப்பனார் சென்ற முப்பது வருஷங்களுக்கு முன் குடியிருக்கும் காலத்தில் விட்டு விட்டுப்போன பாக்கியேட்டுப் பிரதி மூட்டைகள் 7-8 யெடுத்துப் போனார்கள் ஷெயர் தகப்பனார் பெரிய நம்பி ஸ்ரீ. உ. வே. வி. சாமு அய்யங்கார் சுவாமி என்ற நரலிங்கமையங்கார் ஸ்வாமிகளுக்கு சன்னதியில் முதல் தீர்த்த மரியாதைகள் யேற்பட்டிருந்தது. ஷெயரும் சில மூட்டைகள் எடுத்துக்கொண்டு போயிருக்கிறார். 1940 (ஸ்ரீ) ஷெயர் மூட்டைகளிலிருந்து கிடைத்த காகித பிரதிகள் ஏற்கனவே கோமடம் அ. ரா. லெக்சுமணய்யங்கார் பிரார்த்தனைப்பிடி மணவாளமாமுனி திருவம்சக்கிரந்தத்தையும் மற்ற சில காகிதங்களையும் கொடுத்து இருக்கிறேன்.

இப்பொழுதும் ஷெ சாமுவையங்காரால் பழமையான ஏட்டைப் பார்த்துக் கைப்பட யெழுதின “வம்ஸ

தீபிகா க்ரந்தத்தையும்” கொடுத்திருக்கிறேன். ஷே கிரந்த விஷயங்கள் 1948-ம்(வரு) அச்சடிக்கப்பட்ட மணவாள மாமுனி வாழ்க்கை வரலாறு ஓர் ஆராய்ச்சி நூலில் வெளி வந்தது.

பெரியநம்பி ஸ்ரீ. உ. வே. சுந்தராச்சாரி சுவாமிகள், ஷே ஸ்ரீ. உ. வே. ஸ்ரீநிவாஸாச்சாரிசுவாமிகள், ஸ்ரீ உ.வே. ரெங்காச்சாரி ஸ்வாமிகள் மூன்று பேர்களும், ஷே ஸ்ரீநிவாஸாச்சாரியாருக்குப் பாட்டன்மார்கள். ஷே லக்ஷ்மணய்யங்கார் கேட்டுக்கொண்ட விபரங்களை எழுதி, ஷே கிரந்தத்தை வெளிப்படுத்தவேண்டி, அவரிடமே கொடுத்திருக்கிறேன். ஷே ஏட்டு மூட்டைகள் நாள்பட்டு பார்வை யில்லாததினால், கரையான் அரித்துப், சிலதுகள் நொறுங்கியும் சிதைந்து போயிருக்கிறது. ஷே மூட்டைகள் ஷே வம்சத்தார் ஸ்ரீநிவாஸாச்சாரியாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்விடத்தில் ஒன்றும் கிடையாது.

நந்தன(வரு) பங்குனிமீ 10உ, மதுரை வடக்குமாசி வீதி கிருஷ்ணன்கோவில் தெருவிலிருக்கும், ஆர். பரமசாமி அய்யங்காரவர்கள் குமாரர் திருவேங்கடமய்யங்கார், மதுரை.

மதுரை 38 காக்காத் தோப்புத்தெரு, ஸ்ரீ. அ. ரா. லெக்ஷ்மணய்யங்காருக்கு.

(சரியான நகல்)

III. ஷே கைப்பிரதிகள் இரண்டையும் பெற்றுக் கொண்ட கோமடம் அ. ரா. லெக்ஷ்மணய்யங்கார் குறிப்புரைகள் :—

1. சேல்லூர் இருப்பு:- கோதாவரி ஜில்லா, ரிவின்யூ ரிஜிஸ்தரேஷன் கிராம ஜாப்தாப்படி, ஷே செல்லூர் கிராமமோ, ஷே ஜில்லா ராமச்சந்திரபுரம் தாலுகா பித்தாபுரம் ஜமீன், வரிசை நம்பர் (36) சர்வே நம்பர் 127.

2. ஷே ஸ்ரீ வைஷ்ணவர்களின் தாய்ப்பாஷை தமிழே: ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு, கன்னடம், துளுவம், மலையாளம் முதலிய மொழிகள் வழங்கும் நாடுகளில் தமிழே அங்கிருந்தவர்கட்குத் தாய் மொழியாக விளங்கியிருந்ததென்றும் உண்மை தெளிவாகிறது.

சிறந்த காவியமான சிலப்பதிகாரம் என்னும் நூலைச் செய்த இளங்கோவடிகள் சேர நாட்டாரே. இவர் காலம் 1800-வரும்; அறுபத்துமூன்று அடியார்களில் ஒருவரும், பொன்வண்ணத்தந்தாதி என்ற தமிழ் மறையை அருளிச் செய்தவருமான சேரமான் பெருமான் நாயனாரும் சேரரே; இவர்காலம் ஆயிரம் வரு. பனிரெண்டு ஆழ்வார்களிலொருவரான ஸ்ரீ குலசேகர ஆழ்வாரும் சேரரே; இவர் காலம் 1000.

இவற்றால், சேரநாடான மலையாளம் முன் தனித் தமிழ் நாடாக இருந்ததாக ஈடுபிக்கிறது. ஜாஸ்தி விபரம் ஆனந்தபோதினி வெள்ளி விழா மலர் பக்கம் 127, 128-லும் தமிழ்ப் பொழில் தமிழ்ப்பெருமாட்டி, செந்தமிழ் முதலிய சஞ்சிகைகளிலும் பார்க்கலாம்.

தமிழ்பாஷை லோகபாஷை அல்லது மானுடபாஷை என்று ஈடுபிக்க, ஆங்கிலப் புத்தகங்களான லாங் மிஸ்விங்

லிங்ஸ் (Long missing links) ஒண்டர் லாண்ட்ஸ் அண்  
நியூ லயிட்ஸ் (Wonder lands and new lights) சிறந்த  
அத்தாட்சிகளாகும்.

3. ஸ்ரீரங்கம் முதல் கைப்பிரிதி விஷயம் :- இஃது  
திருவரங்கம் திருப்பதி ஸ்ரீ பெரிய நம்பிகள் திருவம்சத்  
தவர் திருமாளிகை பழம் ஒலைப்புத்தகக் கட்டுகளிலொன்றி  
னின்று கிடைத்ததாகும்.

“க. அய்யாச்சாமி அய்யங்கார் வீணை பாகவதர்  
ஸ்ரீரங்கம்” என்ற ஸ்டாம்பு முத்திரையுடங்கடியவையே,  
காகிதக் கைப் பிரதிகளாகும். சுதர்சனாச்சாரி என்ற எழுத்  
துக்கள் ஒரு காகிதத் தலைப்பில் கண்ணைக் கவருகிறது.  
இவைகளுடன் இம்முதலாவது கைப்பிரதி பத்துஷிட்டுகள்  
கொண்டதாக லக்கமிட்டிருக்கிறது. முதல் ஷீட்டு அந்து  
அரித்து உருப்படி இல்லை. சுமார் 100-ஓளுக்கு மேற்  
பட்டதால், காகிதங்களில் பல துவாரங்களும், பழமையும்  
காணப்படுகின்றன. ஸமஸ்க்ருத வித்வானுதவிகொண்டு  
மணிப்ரவாள வசனங்கள் பூராவாக, 1941 வருடத்தில்  
“ஸ்ரீ பாண்டிய மதுரா வைஷ்ணவன்” எனும் பிரசார  
இதழ்கள் மூலம், தார்மீகர்களின் பொருளுதவியால் அனை  
வரும் வாசிக்கும் வண்ணம், தமிழிலேயே அச்சிடுவிக்க  
லிடப்பட்டு பலருக்கு விரியோகிக்கப்பட்டுள்ளது. அதனில்,  
மதுரை வக்கீலும், மதுரை ஸத்ஸம்பிரதாய ஸபை அக்  
கிராஸனாதிபதியுமான ஸ்ரீ. உ. வே. வி. ராவ் பஹதூர்,  
ஸ்ரீ நரலிம்மையங்கார் ஸ்வாமி மதிப்புரையும் வெளிவந்  
துள்ளது.

#### 4. திருவரங்கம் இரண்டாம் கைப்பிரதி விஷயம்:—

இரு கைப்பிரதிகளும் ஒத்திருக்கும் காரணத்தால் ஷெ-முதலாவது கைப்பிரதி நகலாக எடுக்கப்பட்டிருப்பதாக ருஜுவாகிற வம்ச தீபிகாக்கரந்தம், ஸ்ரீ பெரியநம்பி சாமுவையங்கார் என்ற நரலிம்ஹ அய்யங்கார் ஸ்வாமி கைப்பட எழுதியதாகும். இந்த இரண்டாம் கைப்பிரதியில் ஆரம்பமுதல் கடைசிவரையும் நல்ல எழுத்தில், பூர்ணமாய் எடுத்தெழுதப்பட்டுள்ளது. மாமுனிகளின் அருள் விளக்கால், ஷெ சாமுவய்யங்காரென்ற நரலிம்மய்யங்கார் ஸ்வாமி புத்திரரிடமிருந்து பெற்று, சென்ற நந்தன(வ்ரு) பங்குனிமீ 10உ ஷெ திருவேங்கிடமய்யங்காரால் கொடுக்கப்பெற்றுள்ளது. சமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்தெழுதப்பட்டிருப்பதாக கைப்பிரதியின் பார்வையில் தெரிகிறது.

5. வம்ச தீபிகாக்கிரந்தப் பிரசுர முக்யாம்ஸம்:— மேற்கண்ட இரண்டு கைப்பிரதிகளே, ஸ்ரீ மணவாளமாமுனிகளின் எதார்த்தமான பரம்பரையையும் திருமேனிஸம்பந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸமூகத்தையும், அப்பந்துஜனப் பிரபாவங்களையும் கையிலங்கு நெல்லிக்கனியாய்க் காட்டி, ஸ்ரீ மணவாளமாமுனி வைபவப் பிரகாசிகையையும் விளங்குவதால், மிக்க முக்யாம்ஸமாயிற்று.

ஸ்ரீமந் நாராயணனே, “ஆயர்குலத்தினில் தோன்றும் அணி விளக்காய் ” ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவாக திருவவதரித்த காரணத்தால், “பெற்றம் மேய்த்து உண்ணும்” அவ்வாயர் குலத்திற்கே, ஆழ்வாராசாரியர்களும், அவ்விதமே ஸ்ரீ வைஷ்ணவோத்தமர்கள் அனைவரும் கொண்

டாடும்படி, மிக்க ஏற்றமும் அருமையும் பெருமையும் ஆகும்படியாயிற்று.

அவ்விதமே, ஸ்ரீமந் நாராயணனுக்கே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தையிலும் நித்ய கைங்கரியம்செய்யும் அரவாசப் பெருஞ்சோதி அந்தனேனும் ஆதி சேடரே, ஸ்ரீ ராமாதுஜாபராவதாரராயும் அதாவது ஸ்ரீ உடைய வரின் பின்னவதார புருஷராயும், மணவாளமாமுனிகளாயும், ஸ்ரீ பாண்டிய மதுரா வைஷ்ணவ ஸமூக அணிவிளக்காயும் தோன்றியிருப்பதால், அச்சமூகத்திற்கே வெகு பாக்கியமும், மிக்க ஏற்றமும் ஏற்பட்டிருப்பது நிச்சயமே ஆகும்.

ஆகவே, இப்புத்தக வெளியீடு, குறிப்பாய் மணவாள மாமுனிகளுக்கு மிக்க உகப்பாயும், சிறந்த கைங்கரிய மாயும் உதவக் கூடியதால், உள்ளதை அச்சிட்டு வெளியிடுவதும் முக்யாம்ஸமாயிற்று.

6. ஆதிசேடர் திருவவதாரக் கிரமம்:- உலகை உய்விக்க வேண்டி, ஸ்ரீமந்நாராயணன் திவ்யாக்ஞையால் ஆதிசேடனே ஸ்ரீராமபிரான் திருத்தம்பியார் லெக்ஷ்மணனாகவும், ஸ்ரீ கிருஷ்ணபகவானின் திருத்தமையனார் பலராமராகவும் ஸ்ரீபெரும்பூதூர் ஆதிராமாதுஜராகவும், ஆழ்வார் திருநகரி எதீந்திரப்பிரவணரான மணவாளமாமுனிகளாகவும் அவதரிக்கலானார். கிருஹஸ்தாச்சரமத்து திருநாமம் எதீந்தரப்பிரவணர்; தூர்யாச்சரமத்துப்பிரசித்ததிருநாமமே மணவாளமாமுனிகள்.

## மற்ற விஷயங்கள்.

7. 1896-**ஸ்ரீ** பிரசுர விஷயம்:- 1896-**ஸ்ரீ** பிரசுர  
மான ஸ்ரீ பாண்டிய மதுரா வைஷ்ணவப் ப்ரபாவம்,  
பக்கம் 57, அனுபந்தம் 1-லும், தனியன்கள் வெளி  
வந்துள்ளன.

இவைகள் ஷெ திருவரங்கம் கைப்பிரதிக்கு ஒத்திருக்  
கின்றன.

8. பாஸ்யம்பட்டி ஒலைப்புத்தக விஷயம்:- பாஸ்யம்  
பட்டி பாராயண ஏட்டுக்கட்டில் 24 லக்க விஷயங்களின்  
கடைசியே செல்லுரார் வம்சாவழி; தனியன்களும்  
வசனங்களும் பெரும்பான்மையாக திருவரங்கம் ஏட்டுப்  
பிரதிக்கு ஒத்திருக்கின்றன. இதுவும், மற்றப்பொறுக்கு  
மணிகளும் வெளிவர வேண்டியது வேறு இருக்கின்றன.

9. பாலூர் ஸ்ரீ வைஷ்ணவாச்சாரிய ஸ்வாமிகள்  
வைபவ ஸங்க்ரஹம் :-

ஸ்ரீ மணவாளமாமுனி வாழ்க்கை வரலாறு :- (ஓர்  
ஆராய்ச்சி நூல்) பக்கம் 30, பாரா 2-ல் பாலூர் ஸ்ரீ வைஷ்  
ணவ ஆச்சாரிய புருஷர்கள் வைபவம் ஸங்கரிக்கப்பட்  
டுள்ளது.

அவ்வாசாரியப் பிரதிநிதிகளும், அவரவர் சிஷ்யர்  
களால் வணங்கி வழிபடுவதும், ஸ்ரீ மணவாளமாமுனி  
களின் உபதேச ரத்தினங்களிலொன்றாகும்.



“ உய்ய நினைவுண்டாகிலும் குருக்கள் தம்பதத்தே,  
வையுமன்பு தன்னையிந்த மாநிலத்தீர்! மெய்யுரைக்கேன்,  
பைரவில் மாயன் பரமபதமுங்களுக்காம்,  
கையிலங்கு நெல்லிக்கனி”.

ஆசாரியன் திருவடிகளே சரணம்!

ஜீயர் திருவடிகளே சரணம்!!


புத்தகம் கிடைக்குமிடம்:—

ஸ்ரீ ஆர். ஸ்ரீ நிவாஸன் பி. ஏ. நியூஸ் ஏஜன்ட்,  
ஸ்ரீ ரெங்கசாமி அய்யங்கார் ஸ்வாமி திருமாளிகை,

38, காக்காத்தோப்புத் தேரு,

மதுரை.





இதன் முதல் பகுதியும் இப்புத்தகமும் விரும்புகிற  
வர்கள் M. O. மூலம் ரூ. 1—0—0 அனுப்பினால் தபாலில்  
அனுப்பி வைக்கப்படும்.

A. R. லெக்ஷ்மணய்யங்கார்,

கோந்தகை P. O.

(இராமநாதபுரம் ஜில்லா)